

NOVEMBER 15, 1901

THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—A person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරැඩමුරයක් අලේලුයැණිමට ප්‍රත්වනවෙන්නාඩු හෝ නොරබුවක් සොයායැණිමට ප්‍රත්වනවෙන්නාඩු හෝ දැනුවත් කරන අයකුට පොලිසියේ ඉංජේපැක්ටර් ජනරෝලුකු කිහිප තැවියකට ක්‍රියාදෙන්ට යෙදෙනවා, ඇය. යම් නොරබුවක් යෙකු වෙත නිම් සම්බුද්ධීයාන් මුළුව විරුද්ධව පැමිහිලියක්ට යෙදෙනවා, ඇය. සැකචිලිය හිරකාරයින් අලේලිමට කැඳි කරගෙවල්ල ඉංජේපැක්ටර් ජනරෝලුකු යෙන් ඉල්පියුනුයි.

නුත්‍රවාණියා පිශ්චත්තියා අල්ලන තිරුට්ටුමෙක් කණ්ඩාපිශ්චත්කීප්පත්ති අත්‍යවික්කිත එවරුක්කුම් පොලිස් මූල්‍ය මූල්‍ය පෙක්ටර් ජෙනර්ලින්තු පිපාරිසින්පෙරිල් නැන්කොටැ කිටුක්කුම්. තිරුට්ටුමෙක් කැවත් තිරුප්පවරුක්කු විරෝධමාය් වෘත්තිකාවක්කප්පමු. තප්පිප්පොන් මරියාත්කාරරාජ් පිශ්චත්ත්වක්කු වෙළුම්ති මරියාවිෂ්ට මූල්‍ය පෙක්ටර් ජෙනර්ලිත්ම කෙටුප්පෙන්තුකාලාම්.

ACCOUSED PERSONS WANTED.

HAPENPEDIGE SOBONDIA of Horampella; charged with causing hurt with a knife at Horampella in Dasiya patty of Alutkuru korale north on September 2, 1901; is a Sinhalese of the Batgama caste; religion, Buddhist; occupation, cultivator; age, 26 years; height, about 5 ft.; well made; complexion, dark brown; nose, large; lower lip rather thick; hair, black and tied in a knot; moustaches and beard, cropped; has cut marks on the fingers of one hand; birthplace, Horampella in Dasiya patty of Alutkuru korale north; haunts Dambawinna and Digalla; not married; keeps a mistress at Horampella; mother, Siriki; has brothers, all living at Horampella; is well known to Police Durayas of Horampella and Attanuwatta. The Police Magistrate of Negombo has issued warrant No. 29,163 for his arrest.

SURIA ARACHCHIGE MARTIN alias HINNIAPPUHAMY; charged with mischief by setting fire to a house at Baddegama on October 19, 1901; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, thief; age, about 18 years; height, about 4 ft. 6 in.; make, stout; complexion, dark brown; nose, short; mouth wide; teeth, white, well set; eyes, large, reddish; hair, black, cropped; has a healed wound on the calf of one of the legs; birthplace, Danawila, Baddegama, Gangaboda patty, Galle District; general residence, Baddegama; haunts Galkissa, Nayapamula, Medimnulla, and Kokkumbura; single; uncle, Arnolis Dias Suria Arachchi; sister, Suria Arachchi Hinnihamine; is well known to the Vidane Arachchi, the Police Officer, and Registrar of Baddegama, and to the Police Officers of Baddegama east and north. The Police Magistrate of Galle has issued warrant No. 13,396 for his arrest.

DEWAPURAGE HARMANIS alias BRAMPI FERNANDO; charged with burglary at Wellawatta in the Palle patty of Salpiti korale on October 26, 1901; is a Sinhalese of the Hunu caste; religion, Buddhist; occupation, dealer in lime; age, about 23 years; height, about 5 ft. 3 in.; well made; complexion, dark; teeth, well set; eyes, rather large; hair, black, long, and tied in a knot; moustache and beard, grown about 1 in. long; has a boil on one of his cheeks; birthplace, Wellawatta; general residence, near the Municipal market, Colombo; haunts Dehiwala, Galkissa, and Colombo; not married; keeps a mistress in Wellawatta; mother, Lokuhunnuge Lina Fernando of Bentotage Sardial Fernando of Kayman's gate, Colombo; is well known to the Police Vidane of Wellawatta. The Police Magistrate of Colombo has issued warrant No. 72,889 for his arrest.

MATHA; charged with criminal breach of trust at Barnes place, Cinnamon Gardens, on October 30, 1901; is a Sinhalese; religion, Buddhist; occupation, cart driver; age, 25 years; height, 5 ft. 7 in.; make, ordinary; complexion, dark brown; teeth, well set; eyes, black, small; hair, long and tied in a knot; wears slight beard; birthplace, Naval, Cotta district; general residence, Colombo; haunts Borella and Welikada; is well known to Ramen and his wife Saveryama of Barnes place. The Police Magistrate of Colombo has issued warrant No. 23,017 for his arrest.

ESCAPED.

APPURALA; escaped at Periamulla near Negombo whilst being escorted to jail on 13th instant; convicted of theft, D. C., Chilaw, case No. 2,669; sentenced to four years' rigorous imprisonment; ex-convict; Sinhalese; Buddhist; age, 48 years; height, 5 ft. 4 in.; square set; colour, brown; hair, black, straight, cut short; teeth, regular; hair on face, cut short; a scar on left brow and a scar below left elbow. A reward of Rs. 30 is offered for his re-capture.

LOST, STOLEN, OR STRAYED.

LOST.

ON November 12, 1901, in the Grand Oriental Hotel or in the back compound of the hotel: 3 studs with pins connected by gold chain, the middle stud an amethyst, the other two amber enclosing flies. A reward of Rs. 20 is offered by the owner for the recovery of the studs. Owner, Mrs. Ievers, Grand Oriental Hotel, Colombo.

LOST OR STOLEN.

On November 6, 1901, from the 11 A.M. Down Mail Train at Maradana Junction : 1 Mercantile Bank cheque No. 925,960 for Rs. 13-85 drawn by Capt. Ingram, 1 Mercantile Bank cheque No. 926,105 for Rs. 48-61 drawn by Lieutenant W. Temple, 1 Hongkong Bank cheque No. 592,025 for Rs. 14-64 drawn by 2nd Lieutenant Blyth 1 Hongkong Bank cheque No. 59,269^{1/2} for Rs. 22-22 drawn by 2nd Lieutenant Montgomery, 1 Madras Bank cheque No. E 125,835 for Rs. 8-79 drawn by Lieutenant Pritchell, 1 Hongkong Bank cheque No 594,640 for Rs. 3-95 drawn by Lieutenant Richmond, 2 Madras Bank cheques Nos. 283,003 283,004 for Rs. 57-31 and Rs. 14-63 respectively, both drawn by Capt. Ingram, President, Officers' Mess, Ragama. All the cheques are payable to the President, Regimental Institute, 1st Gloucester Regiment. Sergeant-Major Hewith of the Gloucestershire Regiment left the bag containing the above cheques on the seat forgetfully and got into the Galle train.

STOLEN.

On October 30, 1901, from Barnes place, Cinnamon Gardens : an ordinary double bullock cart without hood, not painted, bears No. 2,224; 2 bulls, one black with white spots on body, branded එ. ගේ. ගේ., horns about 5 in. long, long tail, the other bull brown colour, horns about $\frac{1}{2}$ in. long, long tail, not branded. Owner, Saveryamma, wife of Ramen, Barnes place.

On November 3, 1901, from the cooly lines at Dekinda : 1 brass plate, 1 brass chembu, 1 silver chain, 1 silver toe ring, Rs. 6 in cash, quarter bushel rice, some provision, 1 comb, and 1 arecanutcutter. Owner, Karupanen, Dekinda.

On November 4, 1901, from a fowl-house at Annagama, Matale : 3 Shanghai hens with brown and black spots on the neck, 1 black cock. Owner, Mr. F. van Rooyen, Matale.

On November 4, 1901, from the verandah of the owner's house at Bambalapitiya : 1 Marchaniel plant and 1 English white rose plant. Owner, Mr. W. E. Mack, Bambalapitiya.

On November 5, 1901, from the owner's back compound at Barber street : 4 turkey hens (2 white and 2 black) full grown. Owner, W. D. Sarasinghe, No. 4, Barber street.

On November 6, 1901, from the fowl-house at Lanka estate : 1 black hen, 6 hens (pure white), and 1 cockbird (pure white). Owner, Mr. J. Jumaron, Lanka estate, Maskeliya.

Between November 6 and 7, 1901, from the storeroom of the ss. Frieda at Colombo harbour : 27 5-lb. tins boiled beef, each tin round shape and bears a label with the words "The Central Queensland Fitzroy Works Lake's Creek, Nieatex Port Co., Ltd., Rockhampton, Boiled Beef"; 400 lb. salt beef; 1 5-lb. box China tea, shape of box square and bears labels in Chinese characters; 2 gallons claret; 1 bag biscuits; 15 lb. ground coffee; 10 bottles Geneva key gin, each bottle of square shape and bears label with the words "Luis Meeus," "Anvers" on one side and "Key Brand Luis Meeus" and the figure of a key on the other side. Owner, the Captain, ss. Frieda.

On November 8, 1901, from a house at Hatton : 3 sovereigns, 3 gold rings, 1 silver waist-chain, 5 small silver bangles, 1 50-rupee note, about Rs. 6 in cash, and 1 crooked comb. Owner, N. Issac Fernando, Hatton.

REFERENCE TO PREVIOUS NOTICES.

MABOTUWANA WITHANAGE CARO, advertised for in "Hue and Cry" No. 1,566 of September 16, 1898, has been arrested.

PARAGODAGAMAGE HARMANIS, advertised for in "Hue and Cry" No. 1,863 of July 12, 1901, has been arrested.

The cow and bull-calf belonging to Kumaraswamy Iyer Vaity Soopra Iyer, advertised for in "Hue and Cry" No. 1,897 of November 8, 1901, have been recovered.

Criminal lunatic KUSALHAMI, advertised for in "Hue and Cry" No. 1,897 of November 8, 1901, has returned to the Lunatic Asylum.

දෙප්‍රෝටෝප්‍රිංස් සාරණුලුව සෞඛ්‍යාක්‍රමව තිබූ කරන අයවල්.

ඩීම, කොරමිපෙලේ කොපැන්පැදිගේ සොබෝ යාචියා; වසේ 1901 ක්‍රි සැප්තැම්බර් මය 2-වෙනි දහ උතුරු, අඹ්‍යෙකුර, කොරලේ දුමිහපන්තුවේ කොරමිපෙලේදී පිශිෂකිය ඇත අහඳුර, කළුය කිය, දෙප්‍රෝටෝප්‍රිංස් සාරණුලුව සිටි. බිජ්‍යම තුලයේ කිහිපෘශිත; අභ්‍යම, මුඩාකුව; රස්සාව, ගෙවිඩා; වහා, අවුරුදු 263; උස, අඩු 5 ක පමණ ඇත; සැම්පුල්‍යිඩ්; පාව, කද දුම්බුදි; කාජේ, ලේඛකයි; පහළ කොළ කරම්ක සාහි; ඉසෙකයි, කඩිපි, කොළඹයක් පැදළා ඇත; උමු සහ පරියවුල, කොට්ඨර කාඩ, ඇත; එක අහක ඇතුළුවල කැපිව ගුණුණු ඇත; උපය ගෙ, කොරමිපෙල, දුමිහපන්තුවේ අඹ්‍යෙකුරකොරලේ; කොළයෙකිව ගැවෙන තැං්, දම්වයක සහ දැයුලු; කකුදබිදාල, සැං; කොරමිපෙලේලේ ගැනීයෙකව පාව, කාඩ සිඡි කාව; මට්, සිරික්කි; සැකෝදරයි ඇත; සිංහලලෝම කොරමිපෙල ජීව්‍යව සිරිය; කොරමිපෙලේ සහ අව්‍යුත්වන්හේ පෙ, උඩ්සුරකාලා, මොහුව කොදාව අදහසාව. මිගුවෙහි පෙ, උඩ්සුරකාලා විසින් මොහුව ඇල්ලන පිනිය අඩික 29,163 දරණ වර්ණතුව පිටත්කර ඇත.

குறியா ஆரூச்சிகே மாட்டின் அல்லது அனின்னி அப்புறாயி ; ககுகம் ஆண்டு ஜப்பசிமீ ககங்கீ, பத்த கமத்தில் ஒரு வீட்டுக்கு நெருப்புவைத்து நட்டத்தை வருவித்தானைக் குற்றஞ்சாட்டப்பட்டவன் ; சிங்களவன் ; கொய்கமச் சாதி ; புத்த சமயி ; தொளில்-கள்ளன ; வயது-ஏறக்குறைய காலி ; உயரம்-ஏறக்குறைய சாலி அடி ; பிலனூர் திரேகம் ; பொதுநிறக் கறவல் ; மூக்கு-கட்டை ; வாய்-அகலம் ; பற்கள்-வெள்ளை, ஒழுங்கானவை ; கணகள்-பெரியவை, சிறுப்பு ; தலைமயிர்-கறப்பு, தத்திரிக்கப்பட்டது ; ஒரு காலன் சென்றைச் சைதயில் மாற்ன தழும்பு ஓன்றுண்டு ; பிறந்தவிடம்-காலி குறிச்சிக்கங்கபொட்டது பத்தகமத்திலிருக்கும் டனவில்ல ; பொதுயிருப்பிடம்-பத்தகம ; அசாடுமிடங்கள்-பத்தகம, நயப்பழுல்ல, மெடிமழுல்ல, கொக்கும்புற ; கலியாணம் மூடியாதவை ; மாமன்-அர்னேவிஸ் டயஸ்குறியூச்சி ; சகோதரி-குரிய ஆரூச்சி ஹின்னிஹாயினே ; பத்தகம விதானை ஆரூச்சிக்கும், பொலிஸ் ஆபிசருக்கும், நெசின்திருக்கும், பத்தகம கிழக்கு வடக்கு பொலிஸ் ஆபிசர்களுக்கும் இவணை நல்லாய்த் தெரியும். காலி பொலிஸ் நீதவான் இவணைப் பிடிக்க விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் கூகூக்க.

தேவபுரகே ஹம்ராணில் அல்லது பிரம்பி வெர்னன்டு ; ககுகம் ஆண்டு ஜப்பசிமீ உகங்கீ, சல்பிட் டிகோரனையச்சேர்ந்த பள்ளபத்திலிருக்கும் வெள்ளவத்தையில் வீடிலிட்ததுக் கவலாட்டானைக் குற்றஞ்சாட்டப்பட்டவன் ; சிங்களவன் ; உணு சாதி ; புத்த சமயி ; தொழில்-சண்ணும்பு யாபாரி ; வயது-ஏறக்குறையங்கீ ; உயரம்-ஏறக்குறைய இ அடி கு அங்குலம் ; பிலனூர் திரேகம் ; கறவல் ; பற்கள்-ஒழுங்கானவை ; கணகள்-சாட்டையாய் பெரியவை ; தலைமயிர்-கறப்பு, நீளம், கொண்டையாய் கட்டப்பட்டது ; மீசையும் தாடியும்-ஏறக்குறைய இ அங்குலம் வளர்ந்திருக்கு ; ஒரு கண்ணத்தில் கட்டுத்தன்று இருக்கு ; பிறந்தவிடம்-வெள்ளவத்தை ; பொதுயிருப்பிடம்-கொழும்பு மியுனிசிப்பல் மார்க்கெட்டுக்குக்கிட்ட ; அசாடுமிடங்கள்-தெய்வலை, கல்கீஸ், கொழும்பு ; கலியாணம் முதக்கவில்லை ; வெள்ளவத்தையில் ஒருவளை வைப்பரட்டியாய் வைத்திருக்கிறான் ; தாய்-லொக்கு உணுகேலுய்யவர்ன்டு, வெள்ளவத்தையிலிருக்கிறார்கள் ; சகோதரன்-மலுவல் வெர்னன்டும், இன்னும் இ சகோதரர்களும் வெள்ளவத்தையிலிருக்கிறார்கள் ; மச்சான்-கொழும்புகெய்மண்ஸ் கேட்டில்ருக்கும் பென் தொட்டகே சர்தியல் வெர்னன்டு ; வெள்ளவத்தை பொலிஸ் விதானைக்கு இவணை நல்லாய்த் தெரியும். கொழும்பு பொலிஸ் நீதவான் இவணைப் பிடிக்க விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் எடுத்துக் கொள்ளுகிறோம்.

மத்தா ; ககுகம் ஆண்டு ஜப்பசிமீ கூங்கீ, கறவாத்தோட்டத்திலிருக்கும் பாண்ஸ் பிளேசில் நம்பிக் கைத்துரோகம் செய்தானைக் குற்றஞ்சாட்டப்பட்டவன் ; சிங்களவன் ; புத்த சமயி ; தொளில்-கரத்தை ஒட்டு கிறவன் ; வயது-உடு ; உயரம்-இடு அடி கு அங்குலம் ; பொதுவான திரேகம் ; பொதுநிறக் கறவல் ; பற்கள்-ஒழுங்கானவை ; கணகள்-கறப்பு, சிறியவை ; தலைமயிர்-நீளம், கொண்டையாய் கட்டப்பட்டது ; சொற்ப தாடியுண்டு ; பிறந்தவிடம்-கொட்டா குறிச்சியிலிருக்கும் நாவல் ; பொதுயிருப்பிடம்-கொழும்பு ; அசாடுமிடங்கள்-பொரனை, வெளிக்கடை ; பார்ஸன்ஸ் பிளேசிலிருக்கும் மூமதுக்கும், இவன் மஜைவி-சவற்றியும்மாருக்கும் இவணை நல்லாய்த் தெரியும். கொழும்பு பொலிஸ் நீதவான் இவணைப் பிடிக்க விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் உகுங்கள்.

தப்பிழுடிவிட்டான்.

மறியற்காரன் அப்புறை ; ககுகம் ஆண்டு கார்த்திகைமீ கூங்கீ, மறியற்கூடத்தக்குக் கொண்டுபோகும்பொன்று நீர்கொழும்புக்குக் கிட்டவிலிருக்கும் பெரியமூல்லை என்னுமிடத்தில் தப்பிழுடிவிட்டான் ; சிங்களவன் ; புத்த சமயி ; வயது-உடு ; உயரம்-இடு அடி கு அங்குலம் ; பொதுவான திரேகம் ; பொதுநிறக் கறவல் ; பற்கள்-ஒழுங்கானவை ; கணகள்-கறப்பு, சிறியவை ; தலைமயிர்-நீளம், கொண்டையாய் கட்டப்பட்டது ; சொற்ப தாடியுண்டு ; பிறந்தவிடம்-கொட்டா குறிச்சியிலிருக்கும் நாவல் ; பொதுயிருப்பிடம்-கொழும்பு ; அசாடுமிடங்கள்-பொரனை, வெளிக்கடை ; பார்ஸன்ஸ் பிளேசிலிருக்கும் மூமதுக்கும், இவன் மஜைவி-சவற்றியும்மாருக்கும் இவணை நல்லாய்த் தெரியும். கொழும்பு பொலிஸ் நீதவான் இவணைப் பிடிக்க விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் உகுங்கள்.

கானுமற்யோனது, களவுயோனது அல்லது அலைக்குதுயோனது.

கானுமற்போனது.

ககுகம் ஆண்டு கார்த்திகைமீ கூங்கீ, கிழுங்கட்டு ஓறியண்டல் ஒட்டேவில் அல்லது ஒட்டேவில் பின்தோட்டத்தில் : ஊசிகளுடன் தெறிகள்கீ, பொன் சங்கிலியினால் தொடுத்திருக்கு, எடுத்தெறி செவ்வங்கி கல்லு, மற்ற இரண்டும் அம்பரினால் ஈ ரூபமாய் செய்திருக்கு. தெறிகளைக் கண்டெடுத்துக் கொடுப்பவருக்கு உரித்தானியினால் ரூபாய் உட வெகுமதி கொடுக்கப்படும். சொந்தக்காரி, மினிஸ் ஜுவர்ஸ், கிழுங்கட்டு ஓறியண்டல் ஒட்டல்.

கானுமற்போனது அல்லது களவுபோனது.

ககுகம் ஆண்டு கார்த்திகைமீ கூங்கீ, மருதானை சங்கி நேலவை கூட்டேசனில் மலைநாட்டிலிருக்குத் தாலை மப்பர கக மணிக்கு வங்க நேலவையிலிருக்கு : கெப்டன் இங்கிறம் என்பவரால் இங்கிலீஸில் கையொப்பமிடப்பட்ட கூடுக்கூடும் இலக்கமுள்ள ரூபாய் கூ சதம் அடி உக்கு மர்க்கண்டைல் வங்கி சேக்கு க, லெவ்டினன்னாட்டபிள்ளு. டெம்பிள்ள் என்பவரால் இங்கிலீஸில் கையொப்பமிடப்பட்ட கூடைக்கூடும் இலக்கமுள்ள ரூபாய் சா சதம் சுக உக்கு மர்க்கண்டைல் வங்கி சேக்கு க, இரண்டாவது லெவ்டினன்னாட்டபிள்ள கையொப்பமிடப்பட்ட இகூடுக்கூடும் இலக்கமுள்ள கூ ரூபாய் சுக சதத்துக்கு ஜூராங்கொங் வங்கி சேக்குக் க, இரண்டாவது லெவ்டினன்னாட்ட மொண்ட் கமரி என்பவரால் இங்கிலீஸில் கையொப்பமிடப்பட்ட இகூடைக்கூடும் இலக்கமுள்ள உட ரூபாய் உட சதத்துக்கு ஜூராங்கொங் வங்கி சேக்குக் க, லெவ்டினன்னாட்டபிள்ள கையொப்பமிடப்பட்ட ஈ கூடுக்கூடும் இலக்கமுள்ள ஈ ரூபாய் எக சதத்துக்கு மதிருஸ்வங்கி சேக்கு க, லெவ்டினன்னாட்ட மிச்மண்ட் என்பவரால் இங்கிலீஸில் கையொப்பமிடப்பட்ட இகூடைக்கூடும் இலக்கமுள்ள ஈ ரூபாய் கடு சதத்

தக்கு தொங்களான் வங்கி செக்கு க, முறைப்படி கெபட்டா இங்கிறம் என்பவரால் இங்கீலில் Capt. Ingram, President, Officers' Mess, Ragamal இப்படி கையொப்பமிடப்பட்ட உஅகூஷ, உஅகூஷ ம் இலக்கங்களுள் ரூபாய் இன் சதம் ரூக, ரூபாய் கா சதம் ரூக மதிரூஸ் வங்கி செக்குகள் உ. முதலாம் கிள்ஸ்டர்சையர் பட்டாளத் தின் நெஜிமெண்டை இன்ஸ்டிடியூட் பிரசின்டை பெயருக்கு மேல்சொல்லப்பட்ட செக்குகள் எழுதியிருக்கு. சார்சன் மேஜர் தொவித என்பவர் இச்செக்குகள்கொண்ட பையை மறதியாய் கண்ட நேல்வையில் விட்டில்ல காலி நேல்வையில் ஏற்விட்டார்.

களவுபோனது.

ககூக ம் ஆண்டு ஜப்பானியர் கூ ந வ, கறுவரத் தோட்டத்திலிருக்கும் பரண்ஸ் பிளேசில் கூடாரம்போடாத இரட்டைமாட்டு வண்டில் க, தீங்கை பூசவில்லை, இலக்கம் கூடாத, நாம்பன்கள் உ, ஒன்று கறுப்பு, உடம்பி ஸ்வெள்ளீப் புள்ளிகளுண்டு, குறி-இ. கே. லே., கொம்புகள்-ஏறக்குறைய இ அங்குலம் நீலம், வால்-நீலம், மத்த அ கபிலங்கும், கொம்புகள்-ஏறக்குறைய இ அங்குலம் நீலம், வால்-நீலம், குறியில்லை. சொந்தக்காரன், சவறிதம் மா, மூழுடைய மளை, பாண்ஸ் பிளேஸ்.

ககூக ம் ஆண்டு கார்த்திகையை கூ ந வ, பெட்கிக்கையிலிருக்கும் கூவி கீணிலிருந்து: பித்தனைத் தட்டம் க, பித்தனைச் செம்பு க, வெள்ளிச் சங்கிலி க, வெள்ளி கால்விரல் மோதிரம் க, காச ரூபாய் க, அரிசி புசல் வ, சில தின்சாமான்கள், சீப்பு க, பாக்குவெட்டி க. சொந்தக்காரன், கறுப்பண்ண, பெட்கின்த.

ககூக ம் ஆண்டு கார்த்திகையை சா ந வ, பண்ணைகமத்திலிருக்கும் அண்ணகமத்தில் ஒரு கோழி வீட்டிலிருந்து: களுத்தில்-கறுப்பு கபிலங்கும் புள்ளிகளுள்ள சாங்கே கோழிகள் கூ, கறுப்புச் சாவல் க. சொந்தக்காரன், மெஸ்டர் எவ. வென்றுயன், பண்ணுகம்.

ககூக ம் ஆண்டு கார்த்திகையை சா ந வ, பம்பலப்பிடிட்டியில் சொந்தக்காரனுடைய வீட்டின் விழுங்கையிலிருந்து: “மறிதெறனியல்” கண்டு க, இங்கிலீஸ் வெள்ளை ஞோசாப்பூக் கண்டு க. சொந்தக்காரன், மெஸ்டர் பிளேஸ். இ. மெக், பம்பலப்பிடிட்டி.

ககூக ம் ஆண்டு கார்த்திகையை கூ ந வ, பாபர் தெருவில் சொந்தக்காரனுடைய பின் விழுங்கையிலிருந்து: பெரிய வாண்கோழிகள் க, (உ வெள்ளை, உ கறுப்பு). சொந்தக்காரன், டபிள்யூ. டி. சாசிங்க, கம் இலக்க பாபர் தெரு.

ககூக ம் ஆண்டு கார்த்திகையை சு ந வ, லங்கா தோட்டத்திலிருக்கும் கோழி வீட்டிலிருந்து: கறுப்பு கோழி க, சுத்த வென்னைக் கோழிகள் க, சுத்த வெள்ளை சாவல் க. சொந்தக்காரன், மெஸ்டர் ஜே. சுமாதன் லங்காதோட்டம்.

ககூக ம் ஆண்டு கார்த்திகையை சு ம் எ ம் திசதிகளுக்கிடையில் கொழும்பு தறைமுகத்தில் “விரைய்டா” என்னும் புகைக்கப்பலின் ஸ்டோர் அறையிலிருந்து: இ ஐத்தல் அவித்த மாட்டிறைச்சிகொண்ட தகரங்கள் உ, ஒவ்வொரு தகரமும் வட்டமானது, The Central Queensland Fitzroy Works Lake's Creek, Nieatex Port Co., Ltd., Rockhampton, Boiled Beef என்று லேபல ஒட்டியிருக்கு. உப்புபோட்ட மாட்டிறைச்சி ஐத்தல் கூ00,-இ ஐத்தல் சீன தேய்மலைப் பெட்டி க, சுதரங்க பெட்டி, சீன எழுத்துகள் எழுதிய லேபலகள் ஒட்டியிருக்கு, உ கலன் கிளர்ட் குழி, க சாக்கு விளக்கோத்து, உ ஐத்தல் அரைத்த கோப்பி, கு போத்தல் ஜென்வா ஜின், சுதரங்க பேரத்தலகள், ஒவ்வொன்றிலும் ஒரு பக்கம் Luis Meeus, Anvers எனவும் மறுபக்கத்தில் Key Brand Luis Meeus என்று லேபல உண்டு. சொந்தக்காரன், “விரைய்டா” புகைக்கப்பல் கப்பித்தான்.

ககூக ம் ஆண்டு கார்த்திகையை அ ந வ, தொப்பித் தோட்டத்தில் ஒரு வீட்டிலிருந்து: தங்கப்பவண்கள் க, பொன் மோதிரங்கள் க, வெள்ளி இடுப்பு சங்கிலி க, சிறு வெள்ளிக் காடபுகள் இ, ஜம்பது ரூபாய் தாள்கள் க, காச ஏறக்குறைய ரூபாய் க, வளிந்த சீப்பு க. சொந்தக்காரன், என். ஜூசக்வெர்னுண்டு, தொப்பித் தோட்டம்.

முன் அறிவித்தல்களைக் குறித்த விளம்பரங்கள்.

மாபோட்டிலென் விதானகே கரே ; கறுக்கு ம் ஆண்டு புரட்டாசிமை கக ந திகதியைக்கொண்ட கடிக்கு ம் இலக்க “கிழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்திய இவன் பிடிக்கப்பட்டான்.

பறகொடகமகே ஹர்மானிஸ் ; கக்கு ம் ஆண்டு ஆடமை கூ ந திகதியைக்கொண்ட கறுக்கு ம் இலக்க “கிழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்திய இவன் பிடிக்கப்பட்டான்.

ககூக ம் ஆண்டு கார்த்திகையை அ ந திகதியைக்கொண்ட கறுக்கு ம் இலக்க “கிழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்திய குமரசாமி ஜயர் வயித்தி சுப்பிர ஜயரின்-பசுவும் நாம்பன் கண்றும் கணப்பட்டது.

குசல்தூமி ; ககூக ம் ஆண்டு கார்த்திகையை அ ந திகதியைக்கொண்ட கறுக்கு ம் இலக்க “கிழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்திய இவன் பயித்தியக்கார ஆஸ்பத்திரிக்கு திரும்ப வந்தவிட்டான்.

O. L. TRANCHELL,
for L. F. KNOLLYS,
Inspector-General of Police.

Police Office,
Colombo, November 13, 1901.